



INDIAN SCHOOL AL WADI AL KABIR
SYLLABUS FOR THE MIDTERM ASSESSMENT
CLASS IV (2024-2025)

SUBJECTS	PORTION
ENGLISH	➤ Coursebook • Chapter- 3 Shadow and Carly • Chapter -4 The Fox's Wedding (Poem) • Chapter - 7 The Will • Spell Check • Word Meanings • Framing of Sentences • Questions and Answers • Reference to Context ➤ Language Structure • Apostrophe (Contraction) • Collective Nouns • Kinds of Adjectives (Quality & Quantity) ➤ Reading Comprehension ➤ Diary Entry
2 ND LANGUAGE HINDI	1. मेहनत का फल [पाठ] ➤ In Prose- शब्दार्थ, सही-वर्तनी, वाक्य-रचना, अंग्रेजी शब्दों के हिंदी अर्थ, प्रश्न-उत्तर ➤ व्याकरण (Grammar) • वर्णमाला,- दसखड़ी, वर्ण -विच्छेद • 'र' के रूप • कारक • पर्यायवाची , विलोम, लिंग, वचन • संज्ञा, सर्वनाम • अर्थग्रहण • चित्र - वर्णन
2 ND LANGUAGE MALAYALAM	❖ പാഠങ്ങൾ : 7, 8, 9 • സ്വരാക്ഷരങ്ങൾ, ചിഹ്നങ്ങൾ, പദങ്ങൾ • പകരം പദം • അർത്ഥം, ചിത്രങ്ങൾ

2ND LANGUAGE TAMIL	- தமிழ் எழுத்துக்கள் (உயிர், மெய், உயிர்மெய்) - பாடம் - 23, 24, 36, 41, 43, 56 - எண்கள் 1 - 10 (பா - 44) - படத்தின் பெயரை எழுதவும் (பா - 10, 22) - ஒருமை பன்மை (பா - 52)
2ND LANGUAGE FRENCH	➤ Lecon 2,3 - A - L construis des mots - word building 1 - 50 numbers - Days of the week - Jours de la semaine - Grammaire - Etre and avoir verb
MATHEMATICS	Chapter-1: Large Numbers - Reading and writing 5 and 6-digit numbers as numerals and in words - Face Value and Place Value - Expanded Form and Standard Form - Comparing and Arranging numbers in ascending and descending orders. - Building numbers - Rounding numbers (Rounding in 10s and 100s only) Chapter-2: Addition and Subtraction - Addition and Subtraction of 4 and 5-digit numbers without and with regrouping - Subtraction with zeros - Properties of Addition and Subtraction - Word problems Chapter-3: Multiplication - Properties of multiplication - Multiplying a number by 10, 100 and 1000 - Multiplying a number by 20, 30----, 200, 300-----, 2000, 3000---- - Multiplication of 3, 4-digit numbers by a one-digit number - Multiplication of 2-digit numbers by a two-digit number - Word problems Chapter-6: Geometry - Basic concepts: Point, Line, Line Segment and Ray - Measuring a line segment - Open and Closed figures - Polygons and Special Quadrilaterals - Circles- - Parts- Radius, Diameter, Centre, Semi-circle. - Interior and Exterior of a circle

	Chapter-7: Symmetry and Patterns • Reflections • Symmetry and Reflection Symmetry • Lines of Symmetry • Patterns • Tessellations • Using Patterns to make code
EVS	• Mapping Our Neighbourhood • Our Universe • Our Earth • Sense Organs
COMPUTER SCIENCE	➤ Theory (20 marks) • Chapter 1: Data Storage and Memory • Chapter 2: Managing Files and Folders • Chapter 3: More on Word 2019 ➤ Practical (10 marks) • Chapter 3: More on Word 2019

